18th February 1959]

SRI N. K. PALANISAMI : பஞ்சப்படி, சம்பளம் இரண்டையும் ஒன்றாக இணைத்து அவர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்பதைச் சர்க்கார் ஆதரிக்கிறதா?

THE HON. SRI R. VENKATARAMAN : இது கொள்கை பூர்வமானது. பட்ஜட் விவாதத்தின் போது பேசலாம் என்று நினைக்கிறேன்.

SRI S. PAKKIRISAMI PILLAI : அகில இந்திய ரீதியில் ஒரு "வேஜஸ் போர்டு" நெசவாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நியமிக்கப்பட்டு சென்னை ராஜ்யத்தில் விசாரணை செய்து வந்தார்களா? விசாரணை செய்திருந்தால் அது எப்பொழுது முடிவடைந்தது? எப்பொழுது பிரசுரமாகும்?

THE HON. SRI R. VENKATARAMAN : இது மத்திய சர்க்காரால் நியமிக்கப்பட்ட போர்டு. மத்திய சர்க்காரிடம்தான் தகவல் இருக்கிறது.

SRI M. KALYANASUNDARAM : இது மேற்கொண்டிருக்கும் இந்தப் பரிசீலனையின் நோக்கம் என்ன? எப்பொழுது முடிவு எடுக்கப்படும்? அந்த முடிவுகள் எடுக்கக் கூடிய சமயத்தில் ராஜ்யத்தின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுவார்களா?

THE HON. SRI R. VENKATARAMAN : இதுவும் மத்திய சர்க்காரைக் கேட்டால்தான் பதில் சொல்ல முடியும். அந்தந்த துறையில் இப்பொழுது இருக்கின்ற சம்பளம், பஞ்சபடி எவ்வளவு கொடுக்கப்படுகிறது என்பதைச் சேகரித்துக் கொடுப்பதற்கு இந்தச் சர்க்காரின் உதவியைக் கேட்டிருக்கிறார்கள். அதை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

SRI M. R. KANDASWAMI MUDALIYAR : முன்கூட்டியே கிராமத்திலுள்ள நெசவுத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் இவர்களுடைய வருமானத்தை அரசாங்கம் கணக்கெடுக்குமா? 9-30 a.m.

THE HON. SRI R. VENKATARAMAN : இப்போது அவ்விதமான யோசனை இல்லை.

Damages caused by the brook Kattuvari

* 446 Q.—SRI S. SADASIVAM (on behalf of Sri K. R. VISWANATHAN) : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(a) whether the Executive Engineer, South Arcot division has received any representation, dated 20th October 1958 from the villagers of Veeranandapuram and Kandamangalam, South Arcot district regarding the damages caused by the jungle brook by name 'Kattuvari'; and

(b) if so, the action taken thereon?

THE HON. SRI P. KAKKAN : (a) No, Sir.

(b) Does not arise.

Elumalai-Mangalarevu Road

*447 Q.—SRI N. R. THIAGARAJAN : கனம் ஸ்தல ஸ்தாபன அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

மதுரை ஜில்லா, திருமங்கலம் தாலூகா ஏழுமலையிலிருந்து மங்கலரேவுக்குச் செல்லும் மண்ரோட்டை மெட்டல் (metal) செய்ய உத்தேசம் ண்டா ?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : There is at present no proposal for metalling the road from Elumalai to Mangalarevu.